

பார்த்திருக்க வைத்த பரமகுருவைப் பேண
வார்த்தையிலை தீண்டா மனம்.

*koolith thozhilālar konṇdu vitpōr pōṇra
vēlaip pakadikaLai mēvāthē – kālam pōt
pārtthirukka vaiththa paramakuruvaip pēṇa
vārtthaiyilai theeṇḍā manam*

*Do not go behind the marketing Gurus,
Who are just salesmen without any sincerity, but
Seek the Supreme Guru who comes.
When the time ripens after your waiting for long is
Beyond the description of our words and thoughts.*

- காழிக் கண்ணுடை வள்ளல் அருளிய ஒழிவில் ஒடுக்கம், பாடல் - 03
Ozhivil Odukkam by Kāzhik kaṇṇudai Vaḷḷal, Song - 03

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.

*kuruttiṇai nikkum kuruviṇaik kollār
kuruttiṇai nikkāk kuruviṇaik koḷvār
kuruṭuṅ kuruṭum kuruttāṭṭam āṭik
kuruṭuṅ kuruṭum kuḷiviḷu māṇē*

*They seek not the Guru that blindness cures
They seek the Guru that cures not blindness;
The blind and the blind in a blind dance shuffled
And the blind and the blind in a deep pit together fell.*

- திருமுலர் அருளிய திருமந்திரம், 10ம் திருமுறை, பாடல் 1680
Thiru manthiram, the 10th Thirumurai by Saint Thiru Mūlar – song 1680
Courtesy: www.thevaaram.org; Translation: B. Natarajan - 2000

உன்னை தனுவை உயிர்க்குயிரை உள்ளத்துப்
பின்னமற நிற்குமலப் பெற்றியையுஞ் - சொன்ன

சுருதிசுரு வாக்கு சுவானுபவம் ஒன்றத்
தெரிவிப்பான் தேசிகனாய்த் தேர்.

*unnai tanuvaiuyirkkuyirai uḷḷaththup
pinnamaṛa nitkumalap pettriyaiyunj – chonna
suruthikuru vāḱku suvānupavam onṛath
therivippān thēsikanāyṭh thēr*

*You should choose a Guru, who could instruct you the nature of your self, your
body, God with your sou and the binding fetters of the soul without conflicting or
contradicting the scriptures, words of saints and personal experience.*

- பண்டார சாத்திரம், அம்பலவாண தேசிகர் அருளிய

சன்மார்க்க சித்தியார், பாடல் - 18

Paṇḍāra Sāththiram, Sanmārga Siddhiyār by Ambalavāṇa Desigar, Song -1 8

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.

*cāttirattai oṭiṇarkkuc caṛkuruviṇ taṇvacāṇa
māttirattē vāyḱḱunalam vanturumō – ārttakāḷal
taṇṇēr kuḷittavarkkut tākan taṇintiṭumō
teṇṇīrmai yāyitaṇaic ceppu*

*Resolve. Will drinking the water from the salty ocean quench one's thirst? Will
those mastered all the scriptures reap the benefit comparable to that of a single
gracious word from the **Guru**?*

- மெய்கண்ட சாத்திரம், திருக்களிற்றுப்படியார், பாடல் 06
Thiru-kaḷittrup-padiyār of Meikāṇḍa Sāththiram - song 06